

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة بتاريخ ١٥/٠٢/٢٠١٩ الموافق ١٠ جمادى الآخرة ١٤٤٠ هـ

أَحْبَابُ اللَّهِ

الْحَمْدُ لِلَّهِ ثُمَّ الْحَمْدُ لِلَّهِ، الْحَمْدُ لِلَّهِ وَسَلَامٌ عَلَى عِبَادِهِ الَّذِينَ اصْطَفَى، الْحَمْدُ لِلَّهِ الْوَاحِدِ الْأَحَدِ، الْفَرْدِ الصَّمَدِ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ. أَحْمَدُهُ تَعَالَى وَأَسْتَهْدِيهِ وَأَسْتَرْشِدُهُ وَأَتُوبُ إِلَيْهِ وَأَسْتَغْفِرُهُ، وَأَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا، وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ، وَمَنْ يُضِلِّمْ فَلَنْ تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا.

وَالصَّلَاةُ وَالسَّلَامُ الْأَتَمَانِ الْأَكْمَلَانِ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ سَيِّدِ وَلَدِ عَدْنَانَ، مَنْ بَعَثَهُ اللَّهُ رَحْمَةً لِّلْعَالَمِينَ وَخَاتَمًا لِلأنَّبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَأَنْزَلَ عَلَيْهِ الْقُرْآنَ الْكِتَابَ الْمُبِينِ، دَعَا إِلَى اللَّهِ، وَجَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ، وَحَارَبَ الْوَثَنِيَّةَ وَالْإِشْرَاكَ، وَدَعَا إِلَى الْإِخْلَاصِ فِي الْعَمَلِ وَنَبَذَ التَّفَاقُ، كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَوَادًا يُحْضُّ عَلَى مُسَاعَدَةِ الْمَسَاكِينِ وَالْفُقَرَاءِ، وَأَنْ يَكُونَ الْمَرْءُ مِنْ أَهْلِ الْبَدْلِ وَالسَّخَاءِ، بَنَى اللَّهُ عَلَى يَدَيْهِ أُمَّةً، كَانَتْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ فَجَزَاهُ اللَّهُ عَنَّا خَيْرَ مَا جَزَى نَبِيًّا مِنْ أَنْبِيَائِهِ.

وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْمَلِكُ الْحَقُّ الْمُبِينُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ الصَّادِقُ الْوَعْدِ الْأَمِينِ، صَلَوَاتُ رَبِّي وَسَلَامُهُ عَلَيْهِ وَعَلَىٰ ءَالِهِ وَصَحْبِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ.

أَمَّا بَعْدُ أَيُّهَا الْأَحِبَّةُ الْمُسْلِمُونَ اتَّقُوا اللَّهَ، يَقُولُ اللَّهُ تَعَالَى فِي الْقُرْآنِ الْكَرِيمِ ﴿وَمَنْ يُطِيعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا ﴿١٦﴾﴾. هَنِيئًا لِمَنْ كَانَ مِنْ أَحْبَابِ اللَّهِ تَعَالَى، لِمَنْ تَمَسَكَ بِأَحْبَابِ اللَّهِ تَعَالَى، هَنِيئًا لِمَنْ كَانَ مُتَبِعًا لِأَحْبَابِ اللَّهِ تَعَالَى، هَنِيئًا لِكُلِّ مَنْ دَخَلَ فِي قَوْلِهِ تَعَالَى

^١ سُورَةُ النِّسَاءِ/٦٩.

﴿أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفَ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ﴿٦٢﴾ الَّذِينَ ءَامَنُوا وَكَانُوا يَتَّقُونَ ﴿٦٣﴾ لَهُمُ
الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ﴾^٢،

Chers bien-aimés musulmans, *Allah ta^ala* dit dans le *Qur'an* honoré ce qui signifie : « **Qui obéit à Allah et au Messager sera avec ceux que Allah a comblés de bienfaits : les prophètes, les véridiques, les martyrs et les vertueux ; et quelle bonne compagnie que la compagnie de ceux-là.** » Bonheur à celui qui aura fait partie de ceux que *Allah ta^ala* agréée, à celui qui se sera attaché à ceux que *Allah* agréée. Bonheur à celui qui aura suivi ceux que *Allah* agréée, bonheur à tous ceux qui seront concernés par la parole de *Allah* ce qui signifie : « **Certes, les saints [ceux qui sont agréés par Allah] n'auront pas peur et ne seront pas chagrinés. [Il s'agit de] ceux qui ont été croyants et qui ont fait preuve de piété. Ils auront l'annonce de bonne nouvelle dans le bas-monde et dans l'au-delà.** »

هَنِيئًا لِمَنْ شَمِلَهُ قَوْلُ اللَّهِ فِي الْحَدِيثِ الْقُدْسِيِّ أَعَدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ
رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ ۗ هَنِيئًا لِمَنْ كَانَ مُتَّبِعًا لِآدَمَ وَمُوسَى وَعِيسَى،
هَنِيئًا لِمَنْ كَانَ مُتَّبِعًا لِدَاوُدَ وَسُلَيْمَانَ وَأَيُّوبَ وَيُونُسَ، هَنِيئًا لِمَنْ هُوَ مُتَّبِعٌ لِمُحَمَّدٍ عَلَيْهِ الصَّلَاةُ
وَالسَّلَامُ الْإِتْبَاعَ الْكَامِلَ.

Bonheur à ceux qui sont concernés par la Parole de *Allah* dans le *hadith* qui signifie : « **J'ai réservé pour Mes esclaves vertueux, ce qu'aucun œil n'a vu, aucune oreille n'a entendu et qui n'a même pas effleuré le cœur d'un humain.** » Bonheur à celui qui a suivi '*Adam*, *Mouça* et '*Ïça*, bonheur à celui qui a suivi *Dawoud*, *Soulayman*, '*Ayyoub* et *Younous*, bonheur à celui qui a suivi *Mouhammad ^alayhi s-salatou was-salam* d'une manière complète.

الشَّرْفُ الَّذِي يَنَالُهُ الْعَبْدُ إِنَّمَا هُوَ لِشَرَفِ مَا هُوَ عَلَيْهِ مِنَ الْإِعْتِقَادِ وَالْعَمَلِ، وَلَا يَنَالُ
الْعَبْدُ دَرَجَةً فِي أَعْلَى عِلِّيِّينَ لِمُجَرَّدِ أَنْ مَظْهَرُهُ جَمِيلٌ يَسُرُّ النَّاطِرِينَ. هَنِيئًا لِمَنْ اسْتَعَدَّ لِمَا بَعْدَ
الْمَوْتِ وَكَانَ مِنَ الْعَامِلِينَ فِي سَبِيلِ اللَّهِ، هَنِيئًا لِمَنْ كَانَ يَبْنِي لِلْمُسْلِمِينَ وَلَا يَهْدِمُ عَلَيْهِمْ، هَنِيئًا
لِمَنْ كَانَ عَلَى خُطَى النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ لِيَكُونَ مَعَهُمْ فِي أَعْلَى عِلِّيِّينَ.

^٢ سُورَةُ يُونُسَ/٦٢-٦٤.

^٣ رواه البخاري ومسلم.

L'honneur que l'esclave obtiendra sera en fonction de l'honneur de son état, en ce qui concerne la croyance et les actes. L'esclave n'obtiendra pas un haut degré dans les hauteurs de *il-liyin* du simple fait qu'il a un bel aspect et qu'il plaît à ceux qui le voit. La félicité est pour celui qui s'est préparé pour ce qui vient après la mort et pour celui qui fait partie de ceux qui œuvrent dans la voie que *Allah* agréé. Bonheur à celui qui construit pour les musulmans et qui ne détruit pas. Bonheur à celui qui suit les traces des prophètes, des véridiques, des martyrs et des vertueux pour être avec eux dans les plus hauts degrés de *il-liyin*.

إِنَّ الْعَمَلَ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى شَرَفٌ لِلْعَامِلِ. إِنَّ الْعَمَلَ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى يَرْفَعُ شَأْنَ الْعَامِلِ، إِنَّ الْبِنَاءَ فِي سَبِيلِ اللَّهِ تَعَالَى يَرْفَعُ دَرَجَةَ الْعَامِلِ وَلِذَلِكَ قَالَ اللَّهُ تَعَالَى فِي شَأْنِ حَبِيبِهِ مُحَمَّدٍ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ ﴿وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ﴾^٤.

Œuvrer dans la voie que *Allah* agréé est un honneur pour celui qui œuvre ainsi. Œuvrer dans la voie que *Allah* agréé élève l'état de celui qui œuvre ainsi. Construire dans la voie que *Allah* agréé élève le degré de celui qui construit ainsi. Pour cela, *Allah ta'ala* dit à propos de Son esclave agréé *Mouhammad alayhi s-salatou was-salam* ce qui signifie : « **Nous avons élevé l'évocation de ton nom.** »

الْمَحْبُوبُ عِنْدَ اللَّهِ الْمَرْضِيُّ عِنْدَ اللَّهِ أَيْ مَنْ هُوَ فِي حَالَةِ الرِّضَى عِنْدَ اللَّهِ هُوَ مِنَ التَّزَمِ شَرَعَ اللَّهُ أَدَى الْوَاجِبَاتِ وَاجْتَنَبَ الْمُحَرَّمَاتِ. هَذَا الْإِنْسَانُ إِذَا مَاتَ لَا يُعَدَّبُ فِي قَبْرِهِ وَلَا فِي آخِرَتِهِ. فَأَنْبِيَاءُ اللَّهِ عَزَّ وَجَلَّ دَرَجَتُهُمْ أَرْفَعُ الدَّرَجَاتِ، لَا يُسَاوِيهِمُ الْمَلَائِكَةُ وَلَا يُسَاوِيهِمُ الْأَوْلِيَاءُ مِنَ الْبَشَرِ مَهْمَا جَدُّوا فِي الطَّاعَةِ وَالْعِبَادَةِ،

Celui qui est agréé selon le jugement de *Allah*, c'est celui qui est dans un état que *Allah* agréé, c'est celui qui s'attache à la Loi de *Allah*, qui accomplit les devoirs et qui évite les péchés. Une telle personne, lorsqu'elle meurt, ne sera pas suppliciée dans sa tombe ni dans son au-delà. Les prophètes de *Allah azza wajall*, ont les plus hauts des degrés. Nul ange, ni aucun saint parmi les humains ne les égalent, quel que soit le sérieux dont ils font preuve dans l'obéissance et dans l'adoration.

لَا يَصِلُ أَبُو بَكْرٍ إِلَى دَرَجَةِ عِيسَى أَوْ مُوسَى وَلَا يَصِلُ عُمَرُ بْنُ الْخَطَّابِ وَلَا عُثْمَانُ وَلَا عَلِيٌّ إِلَى دَرَجَةِ وَاحِدٍ مِنَ النَّبِيِّينَ مَهْمَا جَدَّ فِي الطَّاعَةِ، فَدَرَجَةُ الثُّبُوءِ لَا تَكُونُ بِالْإِكْتِسَابِ،

^٤ سورة الشرح:٤.

بَلِ اللّٰهُ تَعَالٰى اِضْطَفٰى مِنْ عِبَادِهِ اَحْبَابًا لَّهٗ جَعَلَهُمْ اَنْبِيَاءَ وَمُبَشِّرِينَ وَمُنذِرِينَ، وَلِعَلَّوْا دَرَجَةً مُوسٰى بِنِ عِمْرَانَ قَالَ اللّٰهُ تَعَالٰى فِي مَدْحِهِ ﴿وَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِيهًا ﴿٦٦﴾﴾.

Abou Bakr n'arrivera pas au degré de Jésus (*^Içq*) ou de Moïse (*Mouça*). Et *^Oumar Ibnou l-Khattab*, *^Outhman* et *^Aliyy* n'arriveront pas au degré de l'un des prophètes, quel que soit leur ardeur dans l'obéissance. Le statut de prophète ne peut s'acquérir, c'est *Allah ta^ala* qui spécifie des êtres qu'Il agrée parmi tous Ses esclaves et en fait des prophètes, annonceurs de bonnes nouvelles et avertisseurs du châtement. En raison du haut degré de *Mouça* fils de *^Imran*, *Allah ta^ala* a fait son éloge par sa parole qui signifie : « **Il a un haut degré selon le jugement de Allah.** »

عَجَبًا لِوَلِيكَ الَّذِيْنَ يَدْعُوْنَ التَّصَوُّفَ وَيَنْسُبُوْنَ اِلَى نَبِيِّ اللّٰهِ مُوسٰى اَنَّهُ لَمَّا قَالَ لَهُ رَبُّهُ اَنْظُنْ نَفْسَكَ اَفْضَلَ مِنَ الْكَلْبِ الْاَجْرَبِ قَالَ لَا، وَاَنَّ الرَّبَّ عَزَّ وَجَلَّ قَالَ لَهُ لَوْ قُلْتَ بَلَى لَمَحَوْتُكَ مِنْ دِيْوَانِ الْاَنْبِيَاءِ. هَلْ يَقُوْلُ عَاقِلٌ مِّثْلَ هَذِهِ الرِّوَايَةِ الْمَكْذُوْبَةِ الْمُفْتَرَاةِ فِي حَقِّ نَبِيِّ مُكْرَمٍ قَالَ اللّٰهُ فِيْهِ ﴿وَكَانَ عِنْدَ اللّٰهِ وَجِيهًا ﴿٦٦﴾﴾، مِّثْلَ هُوْلَاءِ النَّاَقِلِيْنَ مِثْلَ هُوْلَاءِ الْقَصَاصِيْنَ، مِثْلَهُمْ كَمِثْلِ الَّذِيْنَ حُمِّلُوْا التَّوْرَةَ ثُمَّ لَمْ يَحْمِلُوْهَا كَمِثْلِ الْحِمَارِ يَحْمِلُ اَسْفَارًا.

Quelle chose étonnante que ces gens prétendant faussement le soufisme, le *tasawwouf*, lorsqu'ils attribuent au prophète de *Allah Mouça* que *Allah* lui aurait dit : « *Est-ce que tu penses que tu es meilleur qu'un chien galeux ?* » et qu'il aurait répondu : « *Non* » et que *Allah ^azza wajall* lui aurait dit : « *Si tu avais répondu oui, je t'aurais effacé du registre des prophètes.* » Est-ce que quelqu'un de sensé ira dire une chose pareille, mensongère et calomnieuse, à propos d'un prophète vertueux, alors même que *Allah* dit à son sujet ce qui signifie : « **Il a un haut degré selon le jugement de Allah.** » Ceux qui rapportent de telles histoires tout comme ceux qui les racontent, sont pareils à ceux qui ont eu l'ordre d'agir conformément à la *Tawrat* mais qui ne l'ont pas fait, à l'exemple d'un âne qui transporte de précieux livres de science.

اَحْبَابُ اللّٰهِ لَا يَفْتَرُوْنَ عَلَى اَنْبِيَاءِ اللّٰهِ. اَحْبَابُ اللّٰهِ لَا يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ. اَحْبَابُ اللّٰهِ لَا يُزَوِّرُوْنَ كِتَابَ اللّٰهِ. كَيْفَ يَكُوْنُ الْمَرْءُ عِنْدَ رَبِّهِ وَجِيهًا ؟ عَلُوْا شَأْنَ الْمَرْءِ وَرِفْعَةُ دَرَجَتِهِ فِي التِّزَامِ مَا اَمَرَهُ بِهِ رَبُّهُ. فَلَيْسَ الشَّأْنُ عِنْدَ اللّٰهِ تَعَالٰى اَنْ يَكُوْنَ الْمَرْءُ جَمِيْلَ الصُّوْرَةِ حَسَنَ الْوَجْهِ

مُتَمَلِّئِ الْبَطْنِ مُنْتَفِخِ الرَّقَبَةِ مُتَمَلِّئِ الْجَيْبِ مَلِيئًا بِالْمَالِ فِي مَصَارِفِ مُتَعَدِّدَةٍ لِيَصِيرَ عِنْدَ اللَّهِ
وَجِيهًا، لا،

Les esclaves agréés de *Allah* ne calomnient pas les prophètes de *Allah*, les esclaves agréés de *Allah* ne racontent pas de fausses histoires à propos de *Allah*, les esclaves agréés de *Allah* ne falsifient pas le Livre de *Allah*. Comment un esclave peut-il être agréé selon le jugement de *Allah* ? L'élévation et le haut degré d'un esclave vient de son attachement à ce que *Allah* lui a ordonné d'accomplir. Le haut degré selon le jugement de *Allah* ne tient pas au fait d'avoir un beau physique, un joli visage, un ventre tendu, un cou gonflé, les poches pleines ou d'avoir plusieurs comptes bancaires remplis d'argent.

بَلِ الشَّأْنِ عِنْدَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى بِالتَّزَامِ شَرَعَ اللَّهُ .. بَلِ الشَّأْنِ عِنْدَ اللَّهِ تَعَالَى بِالتَّزَامِ
كِتَابِ اللَّهِ .. بَلِ الشَّأْنِ عِنْدَ اللَّهِ تَعَالَى بَعْدَ صِحَّةِ الْإِيمَانِ بِالْقِيَامِ بِمَصَالِحِ الْمُسْلِمِينَ وَالسَّعْيِ
فِي قَضَاءِ حَاجَاتِ الْأَرَامِلِ وَالْمُشَرَّدِينَ وَالْمَسَاكِينَ وَالْمُسْتَضْعَفِينَ.
أَحْبَابُ اللَّهِ تَعَالَى أَنْبِيَائُهُ وَأَتْبَاعُهُمُ الَّذِينَ كَانُوا مُتَّبِعِينَ لَهُمْ اتِّبَاعًا كَامِلًا.

Ce qui compte selon le jugement de *Allah tabaraka wata^ala*, c'est l'attachement à la Voie révélée par *Allah*. Ce qui compte selon le jugement de *Allah ta^ala*, c'est l'attachement au Livre de *Allah*. Ce qui compte selon le jugement de *Allah ta^ala*, après le maintien sur la bonne croyance, c'est d'œuvrer pour accomplir ce qui est utile aux musulmans, d'œuvrer pour régler leurs affaires, les affaires des veuves, des orphelins, des pauvres et des démunis. Les esclaves agréés de *Allah ta^ala*, ce sont les prophètes et ceux qui les ont suivis parfaitement.

الْوَجَاهَةُ عِنْدَ اللَّهِ تَعَالَى لَيْسَتْ بِالْمَالِ. رَوَى الْإِمَامُ مُسْلِمٌ أَنَّ بَغَايَا بَنِي إِسْرَائِيلَ
كَانَتْ امْرَأَةً مُسْلِمَةً لَكِنَّهَا زَانِيَةٌ رَأَتْ كَلْبًا يَطُوفُ حَوْلَ بَيْرٍ قَدْ كَادَ يَفْتُلُهُ الْعَطَشُ فَزَرَعَتْ مَوْقَهَا،
عَرَفَتْ بِخَفِّهَا الْمَاءَ مِنَ الْبَيْرِ فَسَقَتِ الْكَلْبَ فَغَفَرَ اللَّهُ لَهَا بِهِ. فَمَا بِالْأَقْوَامِ يُعْرِضُونَ عَنِ أَنْ
يَكُونُوا مِنَ السَّاقِينَ لِأُرْوَاحِ طَاهِرَةٍ، لِأَطْفَالٍ بَاكِيَةٍ، لِأَرَامِلٍ حَالِثُهُنَّ يُرْتَى لَهَا، لِرِجَالٍ تَكَادُ
الدُّمُوعُ تَجْرِي عَلَى خُدُودِهِمْ مِنْ كَثْرَةِ الْهُمُومِ وَالْمَصَائِبِ وَالْغَلَاءِ.

Le haut degré selon le jugement de *Allah ta^ala* n'est pas lié à la richesse. L'Imam *Mousslim* a rapporté qu'une des prostituées des fils de 'Isra' il était musulmane, mais qu'elle pratiquait la fornication. Elle avait vu un jour un chien tourner autour d'un puits, près de mourir de soif. C'est alors que cette femme a retiré sa chaussure, a puisé de l'eau avec dans le puits et a donné à boire au chien. *Allah* lui a pardonné grâce à cela. Qu'ont donc tous ces gens à négliger de donner à boire à des âmes pures, à des enfants qui pleurent, à des veuves

dont la situation est déplorable, à des hommes sur les joues desquels les larmes faillent couler à cause des soucis, des épreuves et de la cherté de la vie.

الْوَجِيهُ عِنْدَ اللّٰهِ تَعَالٰى كَمَا قَالَ اللّٰهُ تَعَالٰى عَنِ اِبْرٰهِيْمَ عَلَيْهِ السَّلَامُ ﴿وَلَقَدْ ءَاتَيْنَا اِبْرٰهِيْمَ رُشْدَهُ مِن قَبْلُ وَكُنَّا بِهٖ عَلِيْمِيْنَ ﴿٦٩﴾. دَعَا قَوْمَهُ اِلَى الْاِيْمَانِ بِاللّٰهِ وَنَبَذَ عِبَادَةَ الْاَصْنَامِ فَلَمَّا لَمْ يُعْجِبْهُمْ مَا دَعَاهُمْ اِلَيْهِ مِنَ الْاِيْمَانِ وَالتَّوْحِيْدِ قَالُوْا اَحْرِقُوْهُ وَاَنْصُرُوْا ءالِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ وَلَكِنَّ اللّٰهَ تَعَالٰى وَعَدَهُ نَصْرَهُ الْمُبِيْنِ فَقَالَ ﴿قُلْنَا يٰنٰرُ كُوْنِيْ بَرْدًا وَسَلٰمًا عَلٰى اِبْرٰهِيْمَ ﴿٧٠﴾﴾.

Celui qui est agréé selon le jugement de *Allah*, est comme *Allah ta^ala* le dit à propos de *Ibrahim ^alayhi s-salam* ce qui signifie : « **Nous avons accordé bien auparavant à ‘Ibrahim sa bonne guidée et Nous savions tout de lui.** » Il a appelé son peuple à croire en *Allah* et à rejeter l’adoration des idoles, mais ce à quoi ‘*Ibrahim* les a appelés comme croyance et unicité, ne leur a pas plu. Ils ont dit : « *Brûlez-le et soutenez vos dieux.* » Mais *Allah ta^ala* a promis Sa victoire dans Sa Parole qui signifie : « **Nous avons dit : ô feu, sois fraîcheur et paix pour ‘Ibrahim.** »

نُوْحٌ عَلَيْهِ السَّلَامُ، الْوَجِيهُ الْعَظِيْمُ عِنْدَ رَبِّهٖ دَعَا قَوْمَهُ اَلْفَ سَنَةٍ اِلَّا خَمْسِيْنَ عَامًا وَمَعَ ذٰلِكَ كَانُوْا مَرَّةً قَدْ مَرُّوْا بِهٖ وَهُوَ يَبْنِي السَّفِيْنَةَ فِي اَرْضِ الْعِرٰقِ قَبْلَ الطُّوفٰنِ فَضْرَبُوْهُ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى اُغْمِيَ عَلَيْهِ. قَالَ اللّٰهُ تَعَالٰى ﴿وَنُوْحًا اِذْ نَادٰى مِن قَبْلُ فَاَسْتَجَبْنَا لَهٗ وَفَنَجَّيْنٰهُ وَاَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ ﴿٧٦﴾﴾.^٨

Nouh ^alayhi s-salam, lui qui était l’éminent dignitaire selon le jugement de *Allah*, a appelé son peuple durant mille années moins cinquante. Malgré cela, quand ils étaient passés auprès de lui alors qu’il construisait son navire en terre d’Irak avant le déluge, ils l’avaient frappé *salla l-Lahou ^alayhi wasallam* jusqu’à ce qu’il s’évanouisse. *Allah ta^ala* dit ce qui signifie : « **Et *Nouh*, après qu’il a appelé, Nous l’avons exaucé et l’avons donc sauvé lui et sa famille du grand déluge.** »

^٦ سورة الأنبياء/٥١.

^٧ سورة الأنبياء/٦٩.

^٨ سورة الأنبياء/٧٦.

الدُّنْيَا دَارُ بَلَاءٍ، قَدْ يُبْتَلَى النَّبِيُّ فِي مَالِهِ وَأَوْلَادِهِ وَصِحَّتِهِ، وَقَدْ يُبْتَلَى الْكَافِرُ أَوْ السَّفِيهُ أَوْ الرَّذِيلُ فِي مَالِهِ وَأَوْلَادِهِ وَصِحَّتِهِ، وَلَكِنَّ الشَّانَ بِالْوَجَاهَةِ عِنْدَ اللَّهِ تَعَالَى لَا فِيمَنْ يَتَصَنَّعُ الْوَجَاهَةَ عَلَى جُثْثِ الْفُقَرَاءِ.

Le bas-monde est une résidence d'épreuves, il se peut qu'un prophète soit éprouvé dans ses biens, dans ses enfants ou dans sa santé, et il se peut qu'un mécréant, quelqu'un qui manque de sagesse ou quelqu'un de vil soit éprouvé dans ses biens, ses enfants ou sa santé ; mais ce qui compte, c'est d'avoir un degré selon le jugement de *Allah*, gloire à Lui, et non pas de prétendre avoir un haut degré sur les dépouilles des pauvres.

وَعَنْ دَاوُدَ وَسُلَيْمَانَ يَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ ﴿وَكُلًّا ءَاتَيْنَا حُكْمًا وَعِلْمًا وَسَخَّرْنَا مَعَ دَاوُدَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ وَكُنَّا فَاعِلِينَ ﴿٧٩﴾﴾^٩ وَقَالَ أَيْضًا ﴿وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ﴾^{١٠}. وَقَدْ قَالَ أَيْضًا ﴿وَمِنَ الشَّيْطَانِ مَنْ يَعْضُونَ لَهُ وَيَعْمَلُونَ عَمَلًا دُونَ ذَلِكَ وَكُنَّا لَهُمْ حَافِظِينَ﴾^{١١} ﴿٨٢﴾. "أَيُّ لِنَبِيِّ اللَّهِ سُلَيْمَانَ فَقَدْ أَعْطَاهُ اللَّهُ مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِهِ وَمَعَ ذَلِكَ لَمْ يَنْسَ أَنَّ هَذِهِ التَّعْمَةَ صَادِرَةٌ مِنَ اللَّهِ فَلَمْ يَكُنْ مِنْ أَهْلِ الْعُجْبِ وَكَانَ مِنْ أَهْلِ الْعَمَلِ الطَّيِّبِ وَالْإِخْلَاصِ وَالْإِحْسَانِ فَكَانَ وَجِيهًا عِنْدَ اللَّهِ تَعَالَى.

À propos de *Dawoud* ^alayhi s-salam, *Allah* ^azza wajall dit ce qui signifie : « À chacun Nous avons accordé une sagesse et une science ; et Nous avons asservis à *Dawoud* les montagnes qui glorifient *Allah* ainsi que les oiseaux. » Et Il dit également ce qui signifie : « ...et à *Soulayman*, [Nous avons accordé] le vent, un vent puissant qui l'emporte où il veut... » Et Il dit ce qui signifie : « ...et des *jinn* mécréants qui plongent lui chercher des trésors dans la mer ou font d'autres travaux autres que cela » c'est-à-dire que *Allah* a accordé à *Soulayman* une souveraineté qu'il ne conviendrait à plus personne après lui d'obtenir. Malgré cela, *Soulayman* n'a jamais oublié que cette grâce provient de la part de *Allah* et il n'était pas de ceux qui tombent dans l'infatuation. Il faisait partie des gens qui œuvrent en bien, qui sont sincères et bienfaisants ; il avait un haut degré selon le jugement de *Allah ta^ala*.

^٩ سورة الأنبياء/٧٩.

^{١٠} سورة الأنبياء/٨١.

^{١١} سورة الأنبياء/٨٢.

لَيْسَ كُلُّ الْبَشَرِ عِنْدَ اللَّهِ سَوَاءً. فَلَيْسَ مَنْ عَبَدَ اللَّهَ كَمَنْ كَفَرَ بِاللَّهِ. لَيْسَ مَنْ ءَامَنَ
 بِأَنْبِيَاءِ اللَّهِ كَمَنْ سَبَّ أَنْبِيَاءَ اللَّهِ. لَيْسَ مَنْ أَحْسَنَ كَمَنْ أَسَاءَ.
 وَنَحْتِمُ بِمَا أَخْبَرَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى عَنْ قَوْلِ نَبِيِّهِ نُوحٍ ﴿رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَنْ
 دَخَلَ بَيْتِي مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ۗ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا﴾^{١٢}.

Tous les humains ne sont pas équivalents selon le jugement de *Allah*. Celui qui adore *Allah* n'est pas comme celui qui Le renie. Celui qui croit aux messagers de *Allah* n'est pas comme celui qui insulte les envoyés de Dieu. Celui qui fait preuve de bienfaisance n'est pas comme celui qui propage sa nuisance. Nous terminons par ce que *Allah tabaraka wata^ala* nous a appris à propos de Son Prophète *Nouh* ce qui signifie : « Seigneur, pardonne-moi ainsi qu'à mes parents et pour ceux qui sont rentrés chez moi en étant croyants, ainsi qu'aux croyants et aux croyantes, ô *Allah* n'augmente les injustes qu'en perdition. »

أَقُولُ قَوْلِي هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ لِي وَلَكُمْ.

الخطبة الثانية

الْحَمْدُ لِلَّهِ الْوَاحِدِ الْأَحَدِ، الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ خَالِقِ الْإِنْسَانِ مِنْ طِينٍ، الْحَمْدُ لِلَّهِ
 الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ. وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا وَحَبِيبِنَا
 وَعَظِيمِنَا وَقُرَّةِ أَعْيُنِنَا أَحْمَدَ. أَرْسَلَهُ اللَّهُ رَحْمَةً لِّلْعَالَمِينَ خَاتَمًا لِّلنَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ، بَلَغَ الرِّسَالَةَ
 وَأَدَّى الْأَمَانَةَ وَنَصَحَ الْأُمَّةَ فَجَزَاهُ اللَّهُ عَنَّا خَيْرَ مَا جَزَى نَبِيًّا مِنْ أَنْبِيَائِهِ.
 أَمَّا بَعْدُ عِبَادَ اللَّهِ اتَّقُوا اللَّهَ فِي السِّرِّ وَالْعَلَنِ. يَقُولُ اللَّهُ تَعَالَى فِي الْقُرْءَانِ الْكَرِيمِ ﴿يَأَيُّهَا
 النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ﴿١﴾ يَوْمَ تَرَوُنَّهَا تُذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا
 أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمَلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ
 اللَّهِ شَدِيدٌ ﴿٢﴾﴾^{١٣}. وَاعْلَمُوا أَنَّ اللَّهَ أَمْرَكُمْ بِأَمْرِ عَظِيمٍ، أَمْرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ

^{١٢} سورة نوح/٢٨.

^{١٣} سورة الحج/١-٢.

الكريم فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^{٥٦} ١٤. اَللّٰهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى ءَالِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى اِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ اِبْرَاهِيمَ اِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ. اَللّٰهُمَّ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى ءَالِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى اِبْرَاهِيمَ وَعَلَى ءَالِ اِبْرَاهِيمَ اِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ. اَللّٰهُمَّ يَا رَبَّنَا اِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللّٰهُمَّ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَاَرْحَمْنَا بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِينَ. اَللّٰهُمَّ اَصْلِحْ وُلاةَ اُمُورِنَا وَاَلْهَمْهُمْ اَلْحَيْرَ وَالرَّشَادَ لِمَا فِيهِ مَصْلَحَةُ الْبِلَادِ وَالْعِبَادِ وَرِضَاكَ يَا رَبَّ الْعَالَمِينَ، اَللّٰهُمَّ لَا تَجْعَلْ فِي قُلُوبِهِمْ غِلًا لِبَعْضِهِمْ وَتَنَازُعًا يَا اَرْحَمَ الرَّاحِمِينَ. اَللّٰهُمَّ عَلِّمْنَا مَا جَهِلْنَا وَذَكِّرْنَا مَا نَسِينَا وَاجْعَلِ الْقُرْءَانَ رَبِيعَ قُلُوبِنَا وَنُورًا لِابْصَارِنَا وَجَوَارِحِنَا وَتَوْقِنًا عَلَى هَدْيِهِ وَاكْرَمْنَا بِمَحْفَظِهِ وَاحْفَظْنَا بِبَرَكَتِهِ وَبَرَكَتِ نَبِيِّكَ مُحَمَّدٍ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ وَاَرْزُقْنَا شَفَاعَتَهُ يَا اَرْحَمَ الرَّاحِمِينَ. اَللّٰهُمَّ اغْفِرْ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْاَحْيَاءِ مِنْهُمْ وَالْاَمْوَاتِ اِنَّكَ سَمِيعٌ قَرِيبٌ مُّجِيبُ الدَّعَوَاتِ. عِبَادَ اللّٰهِ اِنَّ اللّٰهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ. اذْكُرُوا اللّٰهَ الْعَظِيمَ يَذْكُرْكُمْ وَاشْكُرُوهُ يَزِدْكُمْ وَاَسْتَغْفِرُوهُ يَغْفِرْ لَكُمْ وَاتَّقُوهُ يَجْعَلْ لَكُمْ مِنْ اَمْرِكُمْ مَخْرَجًا، وَاَقِمِ الصَّلَاةَ.

^{١٤} سورة الاحزاب / ٥٦.